



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) (திருத்தம்)

1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

யாழ்ப்பாணம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களால்
2026 யூலை மாதம் 09 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

(2026 யூன் மாதம் 26 ஆம் திகதியன்று வர்த்தமானியில்
வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப் பணிக்கப்பட்டது

[68 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : ரூபா 44.00

தபாற் செலவு : ரூபா 150.00



**இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) (திருத்தம்)**

**1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, இலங்கை
கல்வாரி தேவஸ்தானம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்**

1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, இலங்கை கல்வாரி தேவஸ்தானம் (கூட்டிணைத்தல்) சட்டத்தினால் இலங்கை கல்வாரி தேவஸ்தானமானது கூட்டிணைக்கப்பட்டுள்ளமையினாலும்:

5 மற்றும், இலங்கை கல்வாரி தேவஸ்தானத்தின் உறுப்பினர்கள் மேற்குறித்த சட்டத்தின் குறித்த சில பிரிவுகளைத் திருத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையினாலும், குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காகவும் அத்தகைய திருத்தத்தை வழங்குவது உசிதமானதாக இருப்பதனாலும்:

10 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுகின்றது:-

1. இச்சட்டம், 2026 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, இலங்கை கல்வாரி தேவஸ்தானம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டம் என அழைக்கப்படலாம்.

15 2. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, இலங்கை கல்வாரி தேவஸ்தானம் (கூட்டிணைத்தல்) சட்டத்தின் முகவுரையின் இரண்டாவது பந்தியானது இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்திகள் பதிலீடு செய்யப்படுகின்றன:-

20 “மற்றும், குறித்த சபையானது பின்னர் 1986 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழ் ‘கல்வாரித் தேவாலயம் லிமிட்டட்’ (The Calvary Church Limited) எனும் பெயரிலும் வடிவத்திலும் ஒரு கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டமையினாலும்:

25 மற்றும், சொல்லப்பட்ட கல்வாரித் தேவாலயம் லிமிட்டட் (Calvary Church Limited) இதுவரையில் அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்தப் பல்வேறு நோக்கங்களையும் விடயங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றியும் நடாத்தியும் வந்துள்ளதுடன், கூட்டிணைக்கப்படுவதற்கு

30 விண்ணப்பித்துள்ளது என்பதனாலும், அத்தகைய விண்ணப்பத்தை அனுமதிப்பது பொதுமக்களுக்கு அனுகூலமாக அமையும் என்பதனாலும்: ”.

**இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) (திருத்தம்)**

3. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கான திருத்தம்

(i) “சபை” (Society) என்ற சொல்லிற்குப் பதிலாக “கம்பனி” (Company) என்ற சொல் பதிலீடு செய்யப்படுவதன் மூலமும்;

(ii) 2 ஆம் மற்றும் 3 ஆம் வரிகளில் காணப்படும் “இலங்கை கல்வாரி தேவஸ்தானம்” (Calvary Church of Sri Lanka) என்பதற்குப் பதிலாக “இலங்கைக் கல்வாரித் தேவாலயம் லிமிட்டட்” (Calvary Church of Sri Lanka Limited) என்பதைப் பதிலீடு செய்வதன் மூலமும்.

4. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 3 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

1999 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் 3 ஆம் பிரிவிற்கான திருத்தம்

(i) குறித்த பிரிவின் ஆரம்பத்தில் “வேறு ஏதேனும் எழுத்துமூல சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு” எனும் சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வதன் மூலமும்;

(ii) அந்தப் பிரிவின் (அ) பந்தியில் “சபை” (Society) என்ற சொல்லிற்குப் பதிலாக “கம்பனி” (Company) என்ற சொல்லைப் பதிலீடு செய்வதன் மூலமும்.

5. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 4 ஆம் பிரிவானது, குறித்த பிரிவின் இறுதியில் ஒரு காப்பு வாசகத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

1999 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்கான திருத்தம்

“காப்பு வாசகமாக கூட்டிணைக்கப்பட்ட நிறுவனத்தினால் அல்லது அதற்கெனப் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நன்கொடைகள், கொடைகள் அல்லது மானியங்கள் உள்ளடங்கலான அனைத்து வெளிநாட்டு நிதிகள் தொடர்பிலும், வெளிநாட்டு வளங்கள்

திணைக்களத்தின் முன்கூட்டிய எழுத்துமூல அனுமதியை கூட்டிணைக்கப்பட்ட நிறுவனம் பெற்றுக்கொள்ள வேண்டும்.”.

6. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 1999 ஆண்டின்
5 5 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் 2 ஆம் இலக்கச்
சட்டத்தின்
குறிப்பிடப்பட்டுள்ள “சபை” (Society) என்ற சொல்லிற்குப் 5 ஆம் பிரிவிற்கான திருத்தம்
பதிலாக “கம்பனி” (Company) என்ற சொல்லைப் பதிலீடு
செய்வதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

7. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 6 ஆம் 1999 ஆண்டின்
10 பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:- 2 ஆம் இலக்கச்
சட்டத்தின்
6 ஆம் பிரிவை
மீள் இலக்க
மிடல்

(அ) அந்தப் பிரிவை அந்தச் சட்டவாக்கத்தின் 6(1)ஆம் உட்பிரிவாக மீள் இலக்கமிடுவதன் மூலமும்;

- (ஆ) அந்தப் பிரிவின் மீள் இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை அடுத்து உடனடியாகப் பின்வரும் புதிய உட்பிரிவு (2) ஐ உட்புகுத்துவதன் மூலமும்:-
15

“6 (2) கம்பனியின் பெயரிலோ அல்லது இந்தக் கம்பனிக்காக நம்பிக்கைப் பொறுப்பில் எவரேனும் ஆள் அல்லது ஆட்களின் பெயர்களிலோ இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் இருக்கின்ற கம்பனியின் அனைத்து அசையும் மற்றும் அசையா ஆதனங்கள் அனைத்தும், அத்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இத்தால் நிறுவப்பட்ட கூட்டிணைப்பு நிறுவனத்துக்கு உடைமை யாதல் வேண்டும்.”.

8. 1999 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் 1999 ஆண்டின்
8 ஆம் பிரிவானது, அல்லது வேறு எவரேனும் ஆட்களின்” 2 ஆம் இலக்கச்
சட்டத்தின்
எனத் தொடங்கும் சொற்கள் முதல் அந்தப் பிரிவின் இறுதி 8 ஆம் பிரிவிற்கான திருத்தம்
30 வரையுள்ள அனைத்துச் சொற்களையும் நீக்குவதன் மூலம்
இத்தால் திருத்தப்படுகின்றது.

**இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) (திருத்தம்)**

9. புதிய பிரிவு 8அ இணை உட்சேர்த்தல்-

புதிய பிரிவு
8அ இணை
உட்சேர்த்தல்

"கணக்கீடும்
கணக்காய்வும்

8அ. (1) இந்த கூட்டிணைவு நிறுவனத்தின் நிதியாண்டு என்பது ஒரு நாட்காட்டி ஆண்டாக இருத்தல் வேண்டும்.

5

(2) இந்த கூட்டிணைவு நிறுவனம் தனது வருமானம், செலவு, சொத்துகள் மற்றும் பொறுப்புக்கள் மற்றும் கூட்டிணைவு நிறுவனத்தின் ஏனைய அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கணக்குகளை முறையாகப் பேணிவருவதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

10

15

(3) இந்த கூட்டிணைவு நிறுவனத்தின் கணக்குகள், அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் அல்லது கணக்காய்வாளர்தலைமையதிபதியினால்நியமிக் கப்படுகின்ற தகைமையுள்ள கணக்காய்வாளர் ஒருவரினால் ஆண்டுதோறும் கணக்காய்வு செய்யப்படுவதுடன், கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் அல்லது அத்தகைய தகைமையுள்ள கணக்காய்வாளரினால் சான்றுப் படுத்தப்படுதலும் வேண்டும்.

20

(4) இப்பிரிவின் நோக்கத்திற்காக "தகைமையுள்ள கணக்காய்வாளர்" என்பது -

25

(அ) இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் அல்லது சட்டத்தினால் நிறுவப்பட்ட வேறேதேனும் நிறுவனத்தின் உறுப்பினராக இருந்து, ஒரு கணக்கறிஞராகத் தொழில் புரிவதற்காக அத்தகைய நிறுவனத்தின் சபையினால் வழங்கப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ள ஒரு நபர்;

30

(ஆ) இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் வதிவிடப் பங்களர்

5 கள் ஒவ்வொருவரும் இலங்கை
பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்
தின் அல்லது சட்டத்தினால்
நிறுவப்பட்ட வேறேதேனும்
நிறுவனத்தின் உறுப்பினராக
இருந்து, ஒரு கணக்கறிஞராகத்
தொழில் புரிவதற்காக அத்தகைய
நிறுவனத்தின் சபையினால் வழங்
10 கப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ள
ஒரு கணக்கறிஞர்கள் நிறுவனம்.”.

10. புதிய பிரிவு 8 ஆ இணை உட்சேர்த்தல்-

புதிய பிரிவு
8ஆ இணை
உட்சேர்த்தல்

“ஆண்டு அறிக்கைகள் 8ஆ. (1) கூட்டிணைவு நிறுவனமானது,
ஒவ்வொரு நிதியாண்டுக்குமுரிய கூட்டி
ணைவு நிறுவனத்தின் செயற்பாடுகள்
15 குறித்த அறிக்கையொன்றைத் தயாரித்தல்
வேண்டும் என்பதுடன், அத்தகைய கணக்காய்வு
செய்யப்பட்ட கணக்கறிக்கையினை, கணக்
காய்வாளர் தலைமையதிபதியினால் அல்லது
கணக்காய்வாளர் தலைமையதிபதி யினால்
20 நியமிக்கப்பட்டு 8 அ பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள
தகைமையுள்ள கணக்காய்வாளரினால் சான்றுப்
படுத்தப்பட்ட கூட்டிணைவு நிறுவனத்தின்
அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புக்களின்
பட்டியல் என்பவற்றுடன் சேர்த்து, அந்த அறிக்கை
25 எந்த நிதியாண்டுடன் தொடர்புபட்டதோ அந்த
ஆண்டிற்கு அடுத்த ஆண்டின் ஆறு மாதங்கள்
முடிவடைவதற்கு முன்னர் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்
செயலாளருக்கும் மற்றும் தன்னார்வச் சேவை
30 நிறுவனங்களினால் நியமிக்கப்பட்ட தன்னார்வச்
சேவை நிறுவனங்களின் பதிவாளருக்கும் சமர்ப்
பித்தல் வேண்டும்.

35 (2) அந்த நிதியாண்டின் போது கூட்டிணைவு
நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணங்கள்
தொடர்பான ஒரு தனித்த கணக்கறிக்கையானது
(1) ஆம் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள
அறிக்கையுடன் இணைக்கப்படுதல் வேண்டும்.”.

**இலங்கை கல்வாரி தேவஸ்தானம்
(கூட்டிணைத்தல்) (திருத்தம்)**

11. இந்தச் சட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் உரைகளுக் கிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஏதேனும்
முரண்பாடு
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரையே
மேலோங்கி
நின்றல்
வேண்டும்

